



# CEYLON POLICE GAZETTE.

ISSUED TWICE A WEEK.

No. 2,451. — TUESDAY, MAY 28, 1907.

## Part II.—The Hue and Cry.

**NOTICE.**—Any person giving information leading to the apprehension of any offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරාධකාරයන් අල්ලාගැනීමට පුළුවන්වන්නාහු හෝ හොරබඩුවක් සොයාගැනීමට පුළුවන්වන්නාහු හෝ දන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරාල්තුමාගේ ජාතික නැව්දෙපාර්ට්මේන්ටයට ලෙදෙනවා ඇත. මේ හොරබඩුවක් ගනු ලබන තිබී සම්බන්ධයෙන් බහුව විරුව පැමිණිලිකරන ලෙදෙනවා ඇත. සැලකිලිමත් කිරීමට ඇල්ලීමට තැනී නිරවෙලීමට ඉන්ස්පැක්ටර් ජනරාල්තුමාගෙන් ඉල්ලිය යුතුයි.

குற்றவாளியைப் பிடித் தலை அல்லது திருட்டுடமைகளை கண்டுபிடித்தல் தலைப்பற்றி அறிவிக்கிற எயருக்கும் பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அனுப்புகின்ற செய்தியில் தங்களை டிஸ்டீன் செய்யும். திருட்டுடமைகளை வைத்திருப்பவருக்கு வீசோதமாய் வழக்குவைக்கப்படும். தப்பிப்போன மறியற்காரரைப்பிடித்தலுக்கு வெகுமதி மறியலீட்டு கண்டுபிடித்தல் ஜெனரலிடம் கேட்டுப் பெறக்கொள்ளலாம்.

### ACCUSED PERSONS WANTED.

**A** PPASAMY alias JOSEPH; charged with criminal breach of trust in March, 1907, at Portswood estate, Nuwara Eliya; is a Tamil of the Paraya caste; religion, Roman Catholic; occupation, cook; age, about 40 years; height, about 5 ft. 9 in.; make, well built; complexion, dark brown; eyes, like a drunkard's; hair, cut short; has good moustaches; chin, shaved; general residence, Nuwara Eliya; haunts Kandy; is a widower; has two children living at Hill street in Nuwara Eliya; father-in-law, Joseph, the despatching clerk at Cargills, Ltd., in Kandy; is well known to the Sergeant-Major Rodrigo and Police Constable No. 608 Kuda Banda of Nuwara Eliya. The Police Magistrate of Nuwara Eliya has issued warrant No. 1,793 for his arrest.

**RAJAKARUNAMUDIYANSELAGE RAPIEL APPUHAMY;** charged with forging and cashing a cheque on April 4, 1907, at Yatiyantota; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; age, 38 years; height, about 5 ft. 6 in.; proportionately made; complexion, brown; mouth, slightly projecting; eyes, brown and oval; hair, long, gray, and tied in a knot; teeth, regular and slightly projecting; wears moustaches; beard, shaved; expression of countenance, morose; chest, hairy; has marks of itch on both legs; birthplace, Kitulgala in Kegalla District; general residences, Kitulgala and Walagala, both in Kegalla District; occasional residences, Ratnapura and Mahabage; has two mistresses, namely, Gamarallage Punchi Etena of Walagala and Paranagamarallage Menik Etena of Mahabage; has a child by each of these women; uncle, Juwanpulle, Arachchi of Kitulgala; sister, Rosa Mariya; cousin, John Silva, ex-Arachchi of Kitulgala; companions, Watagala Gamarallage Siddappu and Babappu, both of Watagala; is well known to A. Muna-singhe, Korala of Kitulgala Palata in Lower Bulatgama, and to Punchimahatmaya, Acting Gan-arachchi of Kitulgala Wasama. The Police Magistrate of Avisawella has issued warrant No. 540 for his arrest.

**WEERIYAWANTA MUDALIGE PUNCHAPPU;** charged with house-breaking and theft on April 26, 1907, at Bellapitiya; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, coolly and cultivator; age, about 33 years; height, about 5 ft. 3 in.; make, spare; complexion, dark brown; has broad red lips; teeth, well set; eyes, black and oval; hair, black, long, and tied in a knot; wears slight beard and moustaches; has a big head, broad forehead, and clumsy limbs; birthplace, Sinhale; general residence, Wewala in Kumbuke pattuwa; haunts Mahahena, Wewala, Horana, and Bellapitiya; is single; friends, Pathrige Podisingho, Sarnelis, Podiappu, Atukoralage Subaneri, and Hendrick, all of Wewala; is well known to Weerasingha, S. H. O. of Horana, Don Mathes, Police Vidane of Horana, and to Police Constable P. Perera No. 685 of Horana. The Police Magistrate of Panadure has issued warrant No. 25,384 for his arrest.

### LOST, STOLEN, OR STRAYED.

#### LOST.

On May 1, 1907, at St. Andrew's Hotel, Kandy: a gold-rimmed pincenez. Owner, Mrs. Clarke of Colombo.

On May 3, 1907, on the road between Norwood and Hatton: a motor cycle's right handle. Owner, Mr. D. M. Scotch of Lawrence estate in Hatton.

On May 4, 1907, at Nuwara Eliya between Racecourse and Boat Club or at the bund of the lake : a miniature of Major Gordon Frazer attached to Mrs. Frazor's dress by a safety pin brooch with a lump of pearls in the centre. Owner, Mrs. Gordon Frazer, Grand Hotel, Nuwara Eliya.

On May 8, 1907, between ambalama, Welimada road and Bandarawela Hotel, from the owner's hand : 1 gold chain bracelet with a padlock. Owner, Mrs. W. Ludovici of Bandarawela Hotel.

On May 11, 1907; between the Irrigation Office and the General Post Office in Fort : a silk umbrella, cover very much worn, guilt square handle with the owner's name engraved on it. A reward of Rs. 5 is offered for its recovery. Owner, Mr. J. A. Varey of the Irrigation Office.

On May 12, 1907, at Watawala : an undersized terrier (hound), blackish brown with white marks ; ears, clipped ; named Dashwood. Owner, Mr. H. D. Saner of Templestowe in Watawala.

On the night of May 16, 1907, between Puliyantivu and Kotamunai : a leather bag containing a Prismatic compass in leather case, and Rs. 13 in cash. Owner, Mr. G. Collete of Kotamunai.

STOLEN.

BETWEEN February 11 and 16, 1907, at Vidataltivu, from the complainants' house : 2 pairs of gold "kathuppu," 2 pairs of gold "kappu," 2 pairs of gold "Kappikadukker," 2 pairs of silver "kappu," 2 pairs of silver "peeli mayaladie," 2 silver "kadayem," 35-rupee piece, 2 promissory notes in favour of Mohamadolevvai Meeiadeen Pichai, 1 title deed in favour of Asena Marakair, the late husband of the complainant. Owner, Neinaumma, the widow of Assana Marakair of Vidataltivu.

On the night of April 6, 1907, from the complainant's residing garden at Talgahawatta : a red cow, branded ♀ on the right flank ; tail, long ; age, 8 years. Owner, Attallabadahellege Juwanis Naide of Kuruwekottuwa.

On May 3, 1907, from a field at Ambagahawatta in Diyalagoda : a black cow, aged 3½ years, branded දී. ක. එ. on the left flank. Owner, Patibandige Don Paulu Appu of Diyalagoda.

On May 4, 1907, from the land called Nugagahawatta at Ahugammana : a black wairi bull, horns pointed, right ear torn, height about 4 ft., branded ද. ට. ඔ. on the right flank. Owner, Ginimaladuwaage Karanis Fernando of Ahugammana.

On the night of May 5, 1907, at Bandarawela, from a fowl-house : 3 yellow and 2 white hens. Owner, D. S. Perera of Bandarawela.

INFORMATION DESIRED.

AS to the present whereabouts of BADDEHAKURUHEWAGE APPUWA; missing from Solomon Appu's boutique at Ambatenna since December, 1906 ; is a Sinhalese boy of the Wahumpura caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, about 8 years ; height 3 ft. 6 in. ; well built ; complexion, black ; front teeth large in the upper jaw ; eyes, brown and large ; hair, black and cut short ; face, oval ; has a cut mark on the chest ; birthplace, Batagalla in Harispattu ; general residence, Ambatenna ; elder sister and brother-in-law live at Batugoda ; is well known to Salamon Appu of Ambatenna and Howkenda Vidane of Batugoda ; his brother-in-law says that he haunts at Belapitiya and Beruwala.

Inspector-General's Office, Colombo, May 25, 1907.

J. P. ARMSTRONG, for Inspector-General of Police.

දෙපාර්තමේන්තුවේ සොයාගත් මහජන සේවකයන්ගේ අවස්ථා.

අප්පාසාම් නොහොත් රෝසර් ; මොහු වසී 1907 ක්වූ මාර්තු මස නුවරඑළියේ පෝවිස්වූඩ්වත්තේදී වංචාකරුය කියා පොලිසියට දන්වා ඇත. පරපුරේ දෙමළ මිනිසෙකි ; ආගම, රෝමානු ; රැකියාව, කෝපි වැඩ ; වයස, අවුරුදු 40 කි ; උස, අඩි 5 ක්වත් අතල් 9 ක් පමණ ; ශරීරය, සම්පූර්ණ ; පාට, තද දුඹුරු ; ඇස්, විසු මිනිසෙකුගේ මෙන් ; කිසිකෙසේ, කොටට කපාලය ; උඩුපිටු බොහෝ කිවේ ; යටිපිටු බුහුණ ; බෝහෝවිට පදිංචිය, නුවරඑළිය ; නිතර ගැමුණු, නුවරඑළිය, පෝවිස්වූඩ්වත්ත සහ මහනුවර ; ස්ත්‍රී මැරියා ; නුවරඑළියේ කිල් ස්ට්‍රීට්හි ලමයි දෙපාර්තමේන්තුවේ සිටින ; මාමා, මහනුවර කානිල් පොලිසියේ ලියවෙන්නෙකු වූ රෝසර් ; නුවරඑළියේ රුද්‍රිතු සාර්පත්ති මේදර් සහ නොමිමර 608 දරණ කුඩාබන්ඩා පොලිස් කොන්ස්තැබල් ද මොහු හොඳකාර අඳුනනවා ඇත. නුවරඑළියේ පොලිස් නඩුකාරයා විසින් මොහු ඇල්ලීම පිණිස නොමිමර 1,793 දරන වරපත්‍ර පිටකර තිබේ.

රජකරුණවූදියත්තෙලාගේ රජයේ අප්පාසාම් ; මොහු වසී 1907 ක්වූ අප්‍රේල් මස 4 වෙනි දින යටිපිටුකොටදී හොර වැස්සක් මාරුකරුණ කියා පොලිසියට දන්වා ඇත. හොඳම කුලයේ සිංහල මිනිසෙකි ; ආගම, බුද්ධාගම ; වයස, අවුරුදු 38 කි ; උස, අඩි 5 ක්වත් අතල් 6 ක් පමණ ඇත ; ශරීරය, හොඳකාර ; පාට, දුඹුරු ; කට, විකක් බොල්ලය ; ඇස්, දුඹුරු, වටකුරු ; ඉස්කන්, දිග, සුදු, කොන්බේ බැඳුණ ; දත්, පෙලට තිබේ, නුවර විකක් බොල්ලය ; උඩුපිටු තිබේ, යටිපිටු බුහුණ ; මුහුණ මුහුණ රොදු ; පසුව මිනිල් තිබේ ; කකුල් දෙකම හොරි කැලැල් තිබේ ; උපන් ස්වභාවය, කැලැල් දිසුකිකේ කිතුල්ල ; බොහෝවිට පදිංචිය, කැලැල් දිසුකිකේ කිතුල්ල සහ වලල ; වරපත්‍ර පදිංචිය, කිතුල්ල, රත්නපුර සහ මහබාගේ ; වලල ගමන්පුරාගේ පුංචිපනස සහ මහබාගේ පරණගමන්ලාගේ මැණික්පනස කියා ස්ත්‍රීවරු දෙදෙනෙකු වූ කියාගෙන සිටී ; ඉහත කියනු ගැන දෙදෙනාගේ මොහුට පනකව ලමයි දෙදෙනෙකු ඉන්නවා ; මාමා නොහොත් බාප්පා, කිතුල්ල පුට්ටු පුල්ල ආරම්භ ; සහෝදරී, රෝසාමරියා ; මස්සිනා, කිතුල්ල අහස්වූන ආරම්භ ; මිත්‍රයෝ, වටල වටලලගමන්ලාගේ සිද්දප්ප සහ බබ්පු ; පහලලුත්තම කිතුල්ල පලාගේ ජී. මුණසිංහ කෝරල සහ කිතුල්ලවසමේ දුනට වැඩ බලන ගමආරම්භවන පුංචිමහත්මයාද මොහු හොඳකාර අඳුනනවා ඇත. අවිස්සාවේල්ලේ පොලිස් නඩුකාරයා විසින් මොහු ඇල්ලීම පිණිස නොමිමර 540 දරණ වරපත්‍ර පිටකර තිබේ.

විරියවන්තවුදලියේ පුන්වල්පු; මොහු වම් 1907 ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින බෙල්ලපිටියේදී ගෙවල් බිත් දම කියා සහ සොරකම්කළාය කියා චෝදනා රෝපණය කරනු ලැබ සිටී. ගොඩගම කුලයේ සිංහල මිනිසෙකය; අහම, බුඩාගම; රක්ෂාව, කුලීවැඩ සහ ගොවිතැන; වයස, අවුරුදු 33 ක් පමණ ඇත; උස, අඩි 5 කුත් අඟල් 3 ක් පමණ ඇත; සර්වය, කෙටිවූය; පාට, තද දුඹුරුය; කට, පලලය, තොල්, රතුය; දත්, හොඳට පිහිටා තිබේ; ඇස්, කළුය, වට තුරුය; ඉසකෙස්, කළුය, දිගය, කොන්බේ බැඳුණය; උඩුරුදු සහ යටිතල මදක් තිබේ; ඔළුව, ලොකුය; තලල, පලලය; අතපය, කැහැය; උපන් ස්ථානය, සිංහලේ; බොහෝමයේ පදිංචිය, කුඹුකේපත්තුවේ වැවල; නිතර ගැවසීම, මහගේන, වැවල, හොරණ සහ බෙල්ලපිටිය; අවිවාහකයා; මිත්‍රයෝ, වැවල, පහිරගේ පොඩිසිඤ්ඤා, සරණේලිය, පොඩිඅප්පු, අතුකෝරලයේ සුබනේර්ස් සහ කෙත්තිය; හොරණ වර්ගිත නානාපතිතුමාද, දෙත් මහෙස් පොලියේ විදුනේද, නොමිමර 688 දරණ පී. පෙරේරා පොලියේ කොස්තාපල්ද මොහුව හොඳකාර අඳුනනවා ඇත. පාණ්දරේ පොලියේ නඩුකාරවෘත වසින් මොහු ඇල්ලීම පිණිස නොමිමර 25,384 දරණ වරපත්තුව පිටකර තිබේ.

**හැකිවුනා, සොරකම්කළා නොහොත් දඩාවගේගියා.**

**හැකිවුනා.**

වම් 1907 ක්වූ මැයි මස 1 වෙනි දින මහනුවර සැන්ටි ඇන්ඩ්‍රියස් හෝටලයේදී: පින්සේ (Pincenez) කියන රනින් සාදනලද ඇඟේ දමන කන්නාඩියක්. අයිතිකාරී, කොළඹ ක්ලාස් නෝනාමහත්මි.

වම් 1907 ක්වූ මැයි මස 3 වෙනි දින නෝර්වුඩ් සහ හැටන් පාරටත් අතර මෝටර් බයිසිකල් එකක දකුණු අත හැනවී තිබේ. අයිතිකාරයා, හැටන්එකේ ලෝරන්ස්වත්තේ සී. ඇම්. සෙක්සායි.

වම් 1907 ක්වූ මැයි මස 4 වෙනි දින නුවරඑළියේ රේස්පිටියටත් බෝට්කලාම් එකටත් අතරදී නොහොත් "බන්ඩ් ඔප් ද් ලේක්" (Band of the lake) එක ගාවදී ප්‍රේසර් නෝනා මහත්මියගේ ඇඳුමේ ගහලා තිබුන, මැද මුතු කැට වගයක් අල්ලාගු හාරිවිචියන් ගහතිබුන මේපර් හෝර්බන් ප්‍රේසර්ගේ රූපය නැතිවී තිබේ. අයිතිකාරී, නුවරඑළියේ ශ්‍රැන්ඩ් හෝටලයේ හෝර්බන් ප්‍රේසර් නෝනාමහත්මයා.

වම් 1907 ක්වූ මැයි මස 8 වෙනි දින වැලිමඩ පාරේ අම්බලමටත් බන්බාරවල හෝටලයටත් අතරදී අයිති කාරයා උස තිබී : පුංචි ඉඩබෙක් ඇති රත්රන් දම්වැල් වලල්ලක් හැනවී තිබේ. අයිතිකාරී, බන්බාරවල හෝටලයේ බඩලිව්. එඩ්විසි නෝනාමහත්මයා.

වම් 1907 ක්වූ මැයි මස 11 වෙනි දින කොටුවේ මහ තැපැල්කන්තෝරුවටත් ඉරියෙපේ කන්තෝරුවටත්. අතරදී; පටකුබයක්, අයිතිකාරයාගේ නම මිටි කොටාඇත, මිටි රත්රන්ගාඇත, රෙද්ද කුහක් පරනය; මෙය සොයා දුන් කනෙකුට රූපියල් 5 ක තැග්ගක් දෙනු ලැබේ. අයිතිකාරයා, කොළඹ කොටුවේ ඉරියෙපේ කන්තෝරුවේ ජේ. ජී. වායි.

වම් 1907 ක්වූ මැයි මස 12 වෙනි දින වටවලදී; වැරියර් ජාතියේ බල්ලෙකුට වඩා පොඩි (හවුන්ඩ්) කළු සහ දුඹුරුපාට සමඟ සුදු කැලැල් ඇති බල්ලෙක්, කං කපාලය, බැස්බුඩ් යන නමට නිකරුවෙයි. අයිතිකාරයා, වටවල වැම්පල් ස්ටෝවිස් එම්. ඩී. සේනර්.

වම් 1907 ක්වූ මැයි මස 16 වෙනි දින රත්නපුරයේ පුලියන්තිව්ටත් කොටුවනෙයිටත් අතරදී; හම් පසුමිබියක්, එහි හම් කේස්එකක දඹු කොමපාස්එකක්ද, මුදලෙන් රූපියල් 13 ක්ද ඇත. අයිතිකාරයා, කොටුවනෙ ජී. කොලිම් මහත්මයා.

**සොරකම්කළා.**

වම් 1907 ක්වූ පෙබ්‍රවාරි මස 11 වෙනිදිනටත් 16 වෙනිදිනටත් අතරදී අයිතිකාරියගේ වෙබ්බල්තිවිති ගෙදරින් : රත්රන් බොත්තම් කුට්ටම් 2 ක්, "කතුල්පු", "කප්පු" යන රත්රන් බොත්තන් කුට්ටම් 2 ක්, "කප්පු කඩුක්කර්" යන රත්රන් බොත්තන් කුට්ටම් 2 ක්, "කප්පු" යන රිදී කුට්ටම් 2 ක්, පෞද් ඇඟිලිවල පලදින රිදී අඟරණ කුට්ටම් 2 ක්, "පිලිමැලාසි" "කබයම්" යන නම ඇති රිදී වලම් 2 ක්, රූපියල් 5 ගේ නෝට්ටු 3 ක්, රූපියලේ නාසියක්, මොහම්මදු ලවාසි මැසියම්ම පිටිවෙසියගේ ප්‍රොමිසර් නෝට්ටු 2 ක්, අයිතිකාරියගේ නැසියිය පුරුසයා වන අසොනා මක් කාසිරගේ ඉඩම් බදු මල්පුවක්. අයිතිකාරී, වෙබ්බල්තිවිති අසොන මරක්කාසිරගේ වැන්දඹු භ්‍රෑවන නයිනාඅම්මා,

වම් 1907 ක්වූ අප්‍රේල් මස 6 වෙනි දින රත්නපුරයේ අයිතිකාරියගේ තල්ගහවත්ත යන ඉඩබෙක් : රතු ජලදෙකක්; දකුණු පැත්තේ "අ." සහ තවත් ලකුණක් නිවරණකර ඇත; වල්ගය දිගය; වයස, අවුරුදු 8 ක් පමණය. අයිතිකාරයා, කුරුවකොටුවේ අත්තලබ්බහැලගේ ජුවාසිස් නයිදේ.

වම් 1907 ක්වූ මැයි මස 3 වෙනි දින දියලගොඩ අඹගහවත්තේ කුඹුරකින් : කළුපාට ජලදෙකක්; වයස, අවුරුදු 3 ක් පමණය; වම්පැත්තේ "දී. ක. එ." නිවරණකර ඇත. අයිතිකාරයා, දියලගොඩ පටබැදිගේ දෙත් පාඩුඑඅප්පු.

වම් 1907 ක්වූ මැයි මස 4 වෙනි දින අඟුගමමන හුගහවත්ත යන ඉඩබෙක් කළු වයිරි හරකෙක්, අං උල්ය, දකුණු කන ඉරිලාය, උස, අඩි 4 ක් පමණ ඇත; දකුණු පැත්තේ අ. ම. හ. නිවරණකර ඇත. අයිතිකාරයා, අඟුගම් මන ගිණිමල්දේවගේ කරහිස් ප්‍රනාන්දු.

වම් 1907 ක්වූ මැයි මස 9 වෙනි දින බන්බාරවෙල කුකුල්ගෙයකින් : කහපාට කිසිලියන් 3 ක් සහ සුදු පාට කිසිලියන් 2 ක්. අයිතිකාරයා, බන්බාරවෙල ඩී. ඇස්. ප්‍රෙග්.

**දහගන්ට බිනාකර තිබේ.**

වම් 1906 ක්වූ දෙසැම්බර් මස 6 වෙනි දින අමතැන්තේ සලමන් අප්පුගේ ගෙදර සිට බද්දිගෙකුරුහෝවාගේ අප්පුවා යන ලමයා හැනවී සිටී: මොහු දුන් කොහේ ඉන්තවාද කියා දහගන්ට බිනාකර තිබේ. හකුරුකුලයේ සිංහල ලමයෙකි; අහම, බුඩාගම; රක්ෂාව, කුලීවැඩ; වයස, අවුරුදු 8 ක් පමණ ඇත, උස, අඩි 5 කුත් අඟල් 3 ක් පමණ ඇත; සර්වය, කෙටිවූය; පාට, කළුය; උඩුහක්කේ ඉස්සරහ දත් ලොකුය; ඇස්, දුඹුරුය, ලොකුය; හිසකේ, කළුය, කොටකර කපලාය; මුහුණ වටතුරුය, පසුවේ කැපිව්ව ලකුණක් ඇත; උපන් ස්ථානය, හාරිස්පත්තුවේ බටහල්ල; බොහෝවිට පදිංචිය සහ නිතර ගැවසීම, අඹතැන්න; අවිවාහකයා, වැඩිමල් සහෝදරී සහ මස්සිනා ඉන්තේ බඩුගොඩය; අඹ තැන්තේ සලමන්අප්පු සහ බඩුගොඩ, හව්කෙත්තේ විදුනේද මොහු හොඳකාර අඳුනනවා ඇත. බල්ලියගේ සහ බෙරුවල නිතර ගැවසෙනවාය කියා බහුගේ මස්සිනා කියයි.

වම් 1907 ක්වූ මැයි මස 25 වෙනි දින පොලියේ ඉන්පැක්ටර් ජනරල්තුමාගේ කන්තෝරුවේදී. **ජේ. පී. ආර්මිස්ට්‍රෝ,** පොලියේ ඉන්පැක්ටර් ජනරල්තුමා වෙහෙවර.

பிடிக்கத்தேடித் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விவரக்குறிப்பு.

அப்பாசாமி அல்லது ஜோசேப்பு; துவரெலியினுள்ள போட்டிளூட் தோட்டத்திலே ககௌ ம் ஆண்டு பத்  
சூனியி, சம்பிக்கைத்தரோகம்பண்ணிப்போட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறான்; பழைய சா  
தியைச்சேர்ந்தொரு தமிழன்; கத்தோலிக்கன்; தொழில் சமைக்கிறவன்; வயது-சூ; உயரம்-இ அடிக  
அங்குலம்; நல்ல தேகமுடையவன்; கறுப்பு கபில நிறம்; கண்கள்-குடிசாரருடைய கண்போலும்; மயிர்-  
நறுக்கிநிறுந்திருக்கிறது; நல்ல மீசையுண்டு; அவனுக்கு தாடியில்லை; வழக்கமாக துவரெலியிலிருப்பான்; இடைக்  
கிடை துவரெலியிலும் கண்டியிலும் போட்டிளூட்டிலும் காணப்படுவான்; அவன் பெண்சாதி இரந்துபோ  
னான்; துவரெலியா தெருவில் அவன் இரண்டு பிள்ளைகளுக்கிறார்கள்; அவன் மாமன் பெயர்-ஜோசேப்பு  
அவன் கண்டி காற்கில்ல கொம்பலியில் கடிதங்கள் மற்றவர்களுக்கு மனுப்பும்சினார்த்து; சார்ஜன்மேஜர் ஜெத்  
திரிகொலிக்கும் துவரெலியிலுள்ள கரடிம் கொம்பர் கொண்தாப்பு குட பண்டாவுக்கும் அவனை நல்லாகத்  
தெரியும். துவரெலியிலுள்ள பொலிஸ் நீதவான் அவனைப் பிடிக்கிறதற்காக கணகம் கொம்பர் விஞ்சை  
விட்டிருக்கிறார்.

குடிசாரரு முதியாட்செலாகே நப்பியல் அப்புகாமி; யற்றிவாந்தொட்டையில் ஒரு செக்குக்கு கள்ள  
கையெழுத்தப்போட்டு மாத்தினதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறான்; கொய்கமச்சாதிவைச் சேர்ந்த  
தொரு சிவகவன்; புத்த சமயம்; வயது-கூடி; உயரம்-இ அடிக அங்குலம்; நியாயமான பெருப்பமுடைய  
வன்; கபில நிறம்; கூரிய மூக்கு; கண்கள்-கபில நிறமும், முட்டையடிவமுமானவை; மயிர்-நீண்டதும்,  
செம்பட்டை நிறமுள்ளதும், குடும்பியாக முடிப்பட்டிருக்கிறது; அவன் பற்கள்-வரிசையானவையும், மிசை  
தவையும்; மீசையுண்டு; தாடியில்லை; அவன் முகம் பயங்கரமானது; அவன் நெஞ்சில் மயிருண்டு; இரண்டு  
கால்களிலும் சிரங்குத் தகும்புகளுண்டு; கோலை டிந்திரிக்கைச்சேர்ந்த கித்தக்காலா பிறப்பிடம்; கோலை  
டிந்திரிக்கைச்சேர்ந்த கித்தக்காலாவும் வாலக்காலாவும் வழக்கமாக யிருக்குமிடங்கள்; இடைக்கிடை கித்தக்  
காலாவிலும் ரெற்றிபுரியிலும் மகாபச்சுயிலும் யிருப்பான்; வாலக்காலாவில் கமறலாகே புஞ்சினத்தன வென்  
னுமொருத்தியையும் மகாபச்சுயிலுள்ள பறனுகமளுகே மெனிக் எத்தனானும் வேறொரு பெண்பிளையையும்  
இரகசியமாக சடங்குமுடித்திருக்கிறான்; அவர்க ளொவ்வொருவருக்கும் ஒரு பிள்ளையுண்டு; கித்தக்காலாவி  
லுள்ள கவான்பிள்ளை ஆராட்சி அவன் சிறியதகப்பன்; குேசை மரிவா அவன் சகோதரி; கித்தக்காலாவில்  
முடி குருட்சி வேலைபார்த்த யோவான் சிலவா அவன் கைத்தணை; அவன் சினேகர்-வத்தகலாவினுள்ள  
கமறலாகே சிதம்புவும் பாப்புவும்; கீள் பல்காமத்தைச்சேர்ந்த கித்தக்கால பலற்றவினிருக்கும் அ. ருன  
கிங்க கோலாக்கும் கித்தக்கால வசமாவில் கொஞ்சக்காலத்தக்கு ஆராட்சி வேலைபார்க்கும் புஞ்சி மகாத்மயா  
வுக்கும் அவனை நல்லாகத் தெரியும். அவசாவலை பொலிஸ் நீதவான் அவனைப் பிடிக்கிறதற்காக இசும் இல  
க்க விஞ்சை விட்டிருக்கிறார்.

விறிவாந்திமுதலிகே புஞ்சப்பு; பலப்பிட்டியில் ககௌ ம் ஆண்டு கித்திரைமீ உடுந்தேதி வீடு  
இடித்துக் களவெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறான்; கொய்கமச்சாதிவைச் சேர்ந்ததொரு சிவகவ  
ன்; புத்த சமயம்; கூலிஆளும் கமமுயற்சி செய்வவனும்; வயது-ஏறக்குறைய கூடி; உயரம்-இ அடிக  
அங்குலம்; மெல்லியவன்; கறுப்பு கபில நிறமுடையவன்; அவனுக்கு அக்கு அகண்டவாபும், சிவத்த  
செண்டிகளும்; வடிவான பற்கள்; அவன் கண்கள்-கறுப்பும் முட்டையடிவமுமானவை; அவன் மயிர்  
கறுப்பும் நீண்டதும் குடும்பியாக முடிப்பட்டிருக்கிறது; அவனுக்கு சின்ன மீசையும் தாடியும் உண்டு;  
பெரிய தலை; அகண்ட முன் நெத்தி; அலக்கோலமான அவையவங்கள்; பிறப்பிடம்-சிக்கலி; சும்புக்க  
பத்தவாலிலிருக்கும் விவாலா வழக்கமான யிருப்பிடம்; இடைக்கிடை மாகாடுகளை விவாலா கொருகை  
பைப்பிட்டியா முதலிய இடங்களுக்கு போவான்; ஒண்டி; அவன் சினேகிதர் பாதநிச்சிலபாதி சிக்கோ சற  
கெலின் பொறிப்பு அத்துக்கோலாகே அபாணியில் கென்றித் இவைகலாரும் விவாலாவில் இருக்கிறார்கள்;  
கொருகைவினுள்ள பொலிஸ் முதலானியாகிய வீரசிங்காவிற்கும், கொருகைவினுள்ள பொலிசு விதானியாகிய  
கொன் மாற்றத்தெலிக்கும், கூடி ம கொம்பர் கொண்தாப்பாகிய பெறிகுவிற்றும் அவனை நல்லாகத் தெ  
ரியும். பாணத்தறையினுள்ள பொலிஸ் நீதவான் அவனைப் பிடிக்கிறதற்காக உடுகடிச ம் இலக்க விஞ்சை  
விட்டிருக்கிறார்.

இழக்கப்பட்டது, களவுபோனது அல்லது அழித்தபோனது.

இழக்கப்பட்டது.

ககௌ ம ஆண்டு வைகாசிமீ க் தேதி, கண்டியிலுள்ள சென்ற அந்திறு கொடலில் பிரின்னன்ஸ் என்று  
மொரு பொன் காணாயம். கொழும்பிலுள்ள சினார்த்து அவர்களின் மனைவி சொந்தக்காரி.

ககௌ ம ஆண்டு வைகாசிமீ க் தேதி, நோர்ஜூட்டிற்கும் கற்றலிக்கு மிடையிலிருக்கும் தெருவி  
லொரு மோற்றேறக்கைக்கினின் வலது கைப்பிடி. டி. எம். இல்கோகி அவர்கள் லோறன்ஸ் தோட்டம்,  
கற்றன்.

துவரெலியில் பந்தையத்திற்கு ஒழியிடத்திற்கும் போற்றினப்பிற்கும் அல்லது அந்தவாலியின் ஓரத்தில்  
ககௌ ம ஆண்டு வைகாசிமாதம் சூ தேதி விசேசற் அவர்களின் பெண்சாதிபிளையுடைய உடுப்பிலொரு அது  
ப்புசெத்தி புஞ்சுச்சால் குற்றப்பட்டொரு மேசற் கோந்தன் விசேசருடைய ரூபம் அத்தற்கு நடுவில் முத  
தகும் வைத்திருக்கின்றன. உடையவர், மிஸ்சிஸ் மேசற் கோடன்விசேசர், சிறுன் ஹோட்டல், துவரெலி.

அம்பலாய வன்மடைக்கும் பண்டாரவலை கோட்டாறுக்குமிடையில் ககௌ ம ஆண்டு வைகாசிமாதம்  
அந்தேதி சொந்தக்காரருடைய வசயிருந்து ஒரு பொன்சக்கிலித் காப்பு மொரு ஆமைப்பூட்டும். சொந்தக்  
காரர், மிஸ்சிஸ் டி. எம். ஹுடோவிக், பண்டாரவலை கோட்டல்.

தன்னீர் பாச்சும் துறையினுடைய கத்தோருக்கும் கோட்டையிலுள்ள பெரிய தவாக்கத்தோருக்கு  
மிடையில் ககௌ ம ஆண்டு வைகாசிமீ க் தேதி, ஒரு பட்டிச்சிலைக் குடை, அந்தக் குடையின்சிலை நல்லாக  
வெளிநிவிட்டது, கிணற்கொடுத்த சதாரக்கைப்பிடி அதில் சொந்தக்காரனுடைய பெயர் வெட்டியிருக்கிறது,  
அதைக் காட்டிக்கொடுப்பவருக்கு இ ரூபாயை உபகாரமாகக் கொடுக்கப்படும். சொந்தக்காரர், ஜே. அ. வேரி,  
தன்னீர்ப்பாச்சும் துறையின் கத்தோர், கோட்டை, கொழும்பு.

வத்தவணர்லொரு சின்ன ரெறியர் நாய், ககரம ஆண்டு வைகாசிமாதம் ௨௨. ௩ தேதி, அது கறப்பு கயில நிரமும் வெணைப் பிள்ளிகளும் அதின் காதுகள் கறக்கப்பட்டிருக்கிறது, அதன் பெயர்-டாண்டூட். சொந்தக்காரன், எச். டி. சேனர், நம்பிள்ளைடோவ், வத்தவலா.

புனியாதிவுக்கும் கோட்டைமுனைக்கு மிகையில் ககரம ஆண்டு வைகாசிமீ ௧௬. ௩ தேதி, ஒரு நோக் கைக்குளிருந்தொரு பிரிஸ்மாற்றிக் கொம்பான், அதற்கு நோலால் முடிவிருக்கிறது, அத்தடன் ரொக்கமாக கை ரூபாயும். சொந்தக்காரன், சி. கொல்லற், கோட்டைமுனை.

**களவுபோனது.**

விடத்தல் தீவில் முறைப்படுபவருடைய கீட்டிலிருந்து: ககரம ஆண்டு மாசிமீ ௧௬. ௩ தேதிலும் ௧௬. ௩ தேதிக்குமிகையில் ௨ சோடி காதுப்பு, ௨ சோடி ரூபிக் கலிகன், ௨ சோடி வெள்ளிக் காப்பு, ௨ சோ டி பீலிமயிலடி, ௨ சோடி வெள்ளிக் கையெழு, ௧ ஐந்து ரூபாய் கோட்டுகள், ௧ ஒற்றை ரூபாய் காணியம், முகம் மதுமெய்யதின் பிச்சைக்கு எழுதிக்கொடுத்த ௨ கோட்டுகள், முறையிடுபவருடைய செத்தமணவாளானுடைய அச ழுமறைக்காயர் பேரி லெழுதிய ஒரு உறுதி. சொந்தக்காரர், வெயிசம்மா மறைக்காரர் கைமென் விடல் கைத்தீவு.

ககரம ஆண்டு சித்திரைமீ ௧. ௩ தேதி, தளகவத்தைவில் சொந்தக்காரருடைய வளவிலிருந்து: வல த சல்லியில் ௫. என்னும் அட்சரம் குறிக்கப்பட்டவும், கீண்டவாறுள்ளதும் அ வயதள்ளதமான ஒரு சிவப்பு பக. சொந்தக்காரன், அத்தளபடலகே கயாலில் நாயிடு.

திலகக்கொதரவிலும் அம்பகாவத்தைவிலுமுள்ள ஒரு கீட்டிலிருந்து: ககரம ஆண்டு வைகாசிமீ ௧. ௩ தேதி, ௧. ௩ வயதள்ளவும் வலத சன்னியில் வி. டி. பி. என்னும் அட்சரங்கள் குறிக்கப்பட்டதும் ஒரு கறவல் பக. சொந்தக்காரன், பற்றமாண்டிகே தொன் பாலுது அப்பு, திடலிக்கொடா.

அகுகமாளுவினுள்ள துக்கவத்தை யென்னும் தோட்டத்திலிருந்து: ககரம ஆண்டு வைகாசிமீ ௧. ௩ தேதி ஒரு கட்டிக்கொம்புள்ளவும் வலத காது கனிந்தவும் ௧ அடி உயரமுள்ளதமானவும் வலத சல்லி யில் ௫. வி. டி. என்னும் அட்சரங்கள் குறி குறிப்பட்டவு மொரு கறவல் நாமபன். சொந்தக்காரன், சிவிலமலி வாகே களுனிப்பறகூந்து, அகமலு.

பண்டாரவணியில் ககரம ஆண்டு வைகாசிமீ ௩. ௩ தேதி இரவு, ஒரு கோழிகள் அகடக்கும் கீட்டிலி ருந்து: ௧ மஞ்சள் கோழிகளும் ௨ வெள்ளைக் கோழிகளும். சொந்தக்காரன், டி. என். பெரிசு, பண்டார வன்.

**அறிவித்தல் தேடப்படுகிறது.**

ககரம ஆண்டு மாசிமீமீ தொடங்கி அம்பத்தென்னுவில் சொலமன் அப்புவினுடைய கடைவிலிருந்தா ழுமல்லுடன் பத்தகாளுதவிகளகே அப்புயாவைப்பற்றி அறியவேண்டியதாயிருக்கிறது; வகம்புறசாதியை ச்சேர்த தொரு ஈக்களவன்; புத்த சமயம்; தொழில் கலிவான்; வயது-அ; உயரம்-௧. ௩ அடி; நல்ல தேச முடைவன்; கறவல்; மேல்வாய் முண்பல்து பெரியது; கண்கள் கயில நிரமுடையவையும் பெரியவையும்; மயிர்தொப்பும கறக்கியிருக்கிறது; முட்டைவகவருடைய முகம்; மார்பிலொரு காயத்தழும்புண்டு; கறிசுபற் து துள்ள பத்தகாலை பற பிடம்; வழதமொக அம்பாத்தினியிலிருப்பான்; ஒண்டி; பத்தககொடையில் அ வன் முத்தசகோதரியும் மச்சாணியிருக்கிறார்கள்; அம்பாத்தினியினுள்ள சமை அப்புவுக்கும் பத்தககொடை யினுள்ள அவுக்கொடா விதானக்கு மலன் ரல்லாகத் தெரியும். அவன் இடைக்கிடை பலப்பிட்டியாவுக்கும் பெறுவலக்கும் போறதாக அவன் மச்சாண சொல்லுகிறார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆபீசு,  
கொழும்பு, 1907 ம் (ஸ்) வைகாசிமீ 25 ன் ௨

ஜி. பி. ஆம்ஸ்டேம்,  
எக்கம் மொலில் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்காக.